

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة لتاريخ ٢٠٢٠/٧/١٠ الموافق ١٩ ذو القعدة ١٤٤١ هـ

أَحْكَامُ الْحَجِّ

الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَسْتَغْفِرُهُ وَنَسْتَرْشِدُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ. وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَلَا مِثِيلَ لَهُ وَلَا ضِدَّ وَلَا نِدَّ لَهُ، وَلَا شَكْلَ وَلَا صُورَةَ وَلَا أَعْضَاءَ لَهُ وَلَا حَيْرَ وَلَا جِهَةَ وَلَا مَكَانَ لَهُ، جَلَّ رَجِّي لَا يُشْبِهُ شَيْئًا وَلَا يُشَبَّهُهُ شَيْءٌ وَلَا يَحُلُّ فِي شَيْءٍ وَلَا يَنْحَلُّ مِنْهُ شَيْءٌ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ.

وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَعَظِيمَنَا وَقَائِدَنَا وَقُرَّةَ أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ وَصَفِيُّهُ وَحَبِيبُهُ بَلَغَ الرِّسَالَةَ وَأَدَّى الْأَمَانَةَ وَنَصَحَ الْأُمَّةَ فَجَزَاهُ اللَّهُ عَنَا خَيْرَ مَا جَزَى نَبِيًّا مِنْ أَنْبِيَائِهِ. اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ وَآكْرِمْ وَأَنْعِمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الْمَعْلَمِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ الطَّاهِرِينَ وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ. أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ اتَّقُوا اللَّهَ وَاسْتَقِيمُوا عَلَى هُدَاهُ وَادْكُرُوا قَوْلَهُ تَعَالَى فِي مُحْكَمِ التَّنْزِيلِ ﴿الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفَعَّلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ ﴿١٧٧﴾﴾

وقال تعالى ﴿يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَلِتَنْظُرَ نَفْسٌ مِمَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ

اللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ﴿١٨﴾﴾

Esclaves de Allah, faites preuve de piété à l'égard de Allah, restez sur la droiture, sur Sa bonne guidée et évoquez Sa parole *ta'ala* dans le Livre révélé qui ne comporte pas d'erreur :

^١ سورة البقرة/ ١٩٧.

^٢ سورة الحشر/ ١٨.

ce qui signifie : « Le pèlerinage s'effectue dans des mois bien définis. Celui qui s'est décidé à y accomplir le pèlerinage, alors qu'il ne commette pas de rapport, ni de grands péchés, ni de débat inutile durant le pèlerinage. Et tout le bien que vous faites, *Allah* le sait. Prenez des provisions. La meilleure des provisions, c'est la piété et craignez Moi, ô vous qui êtes dotés de raison. » Et *Allah ta^ala* dit : ce qui signifie : « Ô vous qui êtes croyants, faites preuve de piété à l'égard de *Allah* et que chacun observe bien ce qu'il a préparé pour le lendemain. Faites preuve de piété à l'égard de *Allah*. Certes, *Allah* sait ce que vous faites. »

أَيُّهَا الْأَحِبَّةُ الْمُسْلِمُونَ نَحْنُ الْيَوْمَ فِي أَشْهُرِ الْحَجِّ الْمُبَارِكِ وَالْمُشْتَاوُونَ لَزِيَارَةِ الْبَيْتِ الْحَرَامِ وَزِيَارَةِ قَبْرِ النَّبِيِّ مُحَمَّدٍ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ قَدْ اِمْتَلَأَتْ أَفْئِدَتُهُمْ شَوْقًا لِتِلْكَ الزِّيَارَةِ الطَّيِّبَةِ فَبِنِي مِثْلِ هَذِهِ الْأَيَّامِ تَتَأَجَّجُ مَشَاعِرُ الْمُسْلِمِينَ وَيَشْتَدُّ حَيْنُهُمْ إِلَى الْبَيْتِ الْعَتِيقِ الَّذِي جَعَلَهُ اللَّهُ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنَا فَتَتَحَرَّكُ جُمُوعُهُمُ الْعَفِيرَةُ مِنْ سَتَى بِقَاعِ الْأَرْضِ مُتَّجِهَةً إِلَى الْمَسْجِدِ الْحَرَامِ لِيَشْهَدُوا عِبَادَةَ الْحَجِّ الْعَظِيمَةِ، لِذَلِكَ أَيُّهَا الرَّاعِبُ فِي زِيَارَةِ الْبَيْتِ الْحَرَامِ وَفِي زِيَارَةِ قَبْرِ النَّبِيِّ مُحَمَّدٍ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ هَلِّمْ إِلَى مَجْلِسِ عِلْمِ الدِّينِ لِتَتَعَلَّمَ كَيْفِيَّةَ آدَاءِ الْحَجِّ وَكَيْفِيَّةَ آدَاءِ الْعُمْرَةِ وَعَادَابِ الزِّيَارَةِ الْكَرِيمَةِ.

Chers bien aimés musulmans, nous sommes aujourd'hui dans les mois du pèlerinage béni et ceux qui se languissent de visiter la Maison sacrée et de visiter la tombe du Prophète *salla-l-Lahou ^alayhi wasallam* ont leur cœur rempli de nostalgie pour ces lieux bénis. En effet, en pareille journée, les sentiments des musulmans s'embrasent et leur nostalgie augmente envers la Maison sacrée dont *Allah* a fait pour les gens une source de récompenses et une source de paix. Leurs grands groupes se mettent en branle à partir des différents recoins de la Terre pour se diriger vers la Mosquée *Al-Haram* afin de participer à l'adoration éminente qu'est le pèlerinage. C'est pour cela, toi qui aspire à visiter la Maison sacrée et à visiter la tombe du Prophète *salla-l-Lahou ^alayhi wasallam*, viens donc assister aux assemblées de science de religion pour apprendre la manière d'accomplir le pèlerinage, la manière d'accomplir la *^oumrah*, les règles de comportement de la visite honorée.

إِخْوَةَ الْإِيمَانِ، لَقَدْ أَصَابَنَا هَذِهِ السَّنَةُ بَلَاءٌ كَبِيرٌ مِنْ تَفَثِي مَرَضِ كُورُونَا فِي كَثِيرٍ مِنْ بِلَادِ الْأَرْضِ وَمَا تَبَعَهُ. وَلَنْ يَتِمَّكَنَ الْمُسْلِمُونَ الْمَقِيمُونَ خَارِجَ الْجَزِيرَةِ الْعَرَبِيَّةِ مِنَ السَّفَرِ لِلْحَجِّ هَذَا الْعَامِ. نَسَأَلُ اللَّهَ رَفْعَ الْبَلَاءِ وَالسَّلَامَةَ مِنْ كُلِّ دَاءٍ. فَلْنَعْتَنِمُ وَقْتَنَا بِتَعَلُّمِ عِلْمِ الدِّينِ وَأَحْكَامِ الْحَجِّ وَالْعِبَادَاتِ وَالْإِزْدِيَادِ مِنَ الطَّاعَاتِ.

Chers frères de foi, Cette année, nous avons été fortement touchés par la propagation de la maladie covid19 dans de nombreux pays du monde et par ses conséquences. Les musulmans résidant en dehors de la péninsule arabe ne pourront pas voyager pour le Hajj cette année. Nous demandons à Allah ta^ala de lever le fléau et de nous préserver des maladies. Profitons de notre temps pour apprendre la science de la religion, les règles du Hajj et pour effectuer des actes d'adoration, et en faisant plus d'actes d'obéissance à Allah.

فَمَنْ أَرَادَ رِضَا اللَّهِ سُبْحَانَهُ وَتَعَالَى وَالتَّقَرُّبَ إِلَيْهِ بِأَدَاءِ مَنَاسِكِ الْحَجِّ وَالْعُمْرَةِ يُنْبَغِي لَهُ أَنْ يَتَكَلَّفَ وَقْتًا قَبْلَ الشُّرُوعِ وَقَبْلَ الْبَدْءِ بِمَنَاسِكِ الْحَجِّ وَالْعُمْرَةِ لِتَعَلُّمِ أَحْكَامِ الْحَجِّ وَالْعُمْرَةِ إِنْ لَمْ يَكُنْ يَعْلَمُهَا كَمَا أَنَّهُ يَتَكَلَّفُ مِنْ مَالِهِ وَصِحَّتِهِ وَوَقْتِهِ لِهَذِهِ الرَّحْلَةِ الْعَظِيمَةِ.

Celui qui veut l'agrément de Allah soubhanahou wata^ala et la récompense de Sa part en accomplissant les rites du pèlerinage et de la ^oumrah, il convient qu'il consacre un certain temps avant de s'y engager et avant de commencer les rites du pèlerinage et de la ^oumrah, afin d'apprendre les jugements du pèlerinage et de la ^oumrah s'il ne les connaît pas déjà, tout comme il va consacrer une partie de ses biens, de sa santé et de son temps pour ce voyage éminent.

وَذَلِكَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ هـ أَي مَرْدُودٌ لَا يُقْبَلُ، فَلَا يَكُونُ الْعَمَلُ صَالِحًا صَحِيحًا مَقْبُولًا عِنْدَ اللَّهِ إِلَّا أَنْ يَكُونَ مُوَافِقًا لِشَرَعِ اللَّهِ، وَالْحَجُّ مِنْ أَعْظَمِ أُمُورِ الْإِسْلَامِ وَهُوَ وَاجِبٌ عَلَى الْمُسْلِمِ الْحُرِّ الْمَكْلَفِ الْمُسْتَطِيعِ مَرَّةً فِي الْعُمْرِ وَفِيهِ مَشَقَّةٌ وَبَدَلٌ مَالٍ وَسَفَرٌ وَغُرْبَةٌ فَيُنْبَغِي عَلَى الْإِنْسَانِ أَنْ يَخْرُصَ عَلَى أَدَائِهِ عَلَى الْوَجْهِ الَّذِي يَكُونُ مَقْبُولًا بِهِ فِي الشَّرْعِ لَا سِيَّمَا وَقَدْ قِيلَ "مَا أَكْثَرَ الضَّحِيحِ وَمَا أَقَلَّ الْحَجِيحِ" وَمَعْنَاهُ أَنَّهُ مَعَ كَثْرَةِ النَّاسِ الَّذِينَ يَذْهَبُونَ لِلْحَجِّ فَكَثِيرٌ مِنْهُمْ فِي حَجِّهِ خَلَلٌ،

En effet, le Messager de Allah ﷺ a dit : ce qui signifie : « **Quiconque accompli un acte qui n'est pas conforme à notre religion, cet acte est rejeté** » c'est-à-dire qu'il ne sera pas accepté. Un acte ne sera donc juste, correct, agréé par Allah, que s'il est conforme à la Loi de Allah. Et le pèlerinage fait partie des sujets de l'Islam les plus éminents. C'est un devoir de l'accomplir pour le musulman qui est libre et responsable, qui a eu la capacité de l'accomplir une fois dans sa vie. Or il comporte des difficultés, un don d'argent, un voyage, un exil. Il convient de veiller à l'accomplir de la manière telle qu'il soit agréé, accepté selon la Loi. Surtout que certains ont dit : (ma 'akthara d-dajija wama 'aqalla l-hajji) « *Tant de bruit pour si peu de véritables pèlerins.* » C'est-à-dire que malgré le grand nombre de

personnes qui vont au pèlerinage, beaucoup d'entre eux ont une déficience dans leur pèlerinage.

وَسَبَبُ ذَلِكَ أَنَّ كَثِيرِينَ مِمَّنْ يَذْهَبُونَ لِأَجْلِ الْحَجِّ وَالْعُمْرَةِ يَذْهَبُونَ مِنْ غَيْرِ أَنْ يَتَعَلَّمُوا أَرْكَانَ الْحَجِّ وَالْعُمْرَةِ وَمِنْ غَيْرِ أَنْ يَتَعَلَّمُوا مَفْسِدَاتِ الْحَجِّ وَالْعُمْرَةِ يَذْهَبُونَ مِنْ غَيْرِ أَنْ يَعْرِفُوا كَيْفَ يَصِحُّ الْحَجُّ وَكَيْفَ تَصِحُّ الْعُمْرَةُ وَمِنْ غَيْرِ أَنْ يَعْرِفُوا مَا هُوَ الَّذِي يُجْبَرُ بِهِ وَمَا هُوَ الَّذِي إِذَا تَرَكَهُ لَا يُجْبَرُ بِهِ فَيَكُونُونَ حَيَارَى، كَثِيرٌ هُمُ الَّذِينَ يَذْهَبُونَ وَلَا يَعْرِفُونَ حُدُودَ عَرَافَاتٍ فَيَقْفُونَ خَارِجَ عَرَافَاتٍ حَيْثُ لَا يُجْزَى الْوُقُوفُ. وَكَثِيرُونَ يَذْهَبُونَ وَلَا يَعْرِفُونَ مَتَى بَدَأَ الرَّجْمُ وَكَيْفَ يَصِحُّ وَكَيْفَ لَا يَصِحُّ وَمَاذَا يَتَرْتَّبُ عَلَى ذَلِكَ، وَكَثِيرٌ لَا يَعْرِفُونَ غَيْرَ ذَلِكَ مِنَ الْقَضَايَا الَّتِي تَتَعَلَّقُ بِالْحَجِّ، ثُمَّ إِنَّ بَعْضَهُمْ قَدْ يَكُونُ مُغْتَاظًا غَاظِبًا لِقَضِيَّةٍ مَا أَوْ حَادِثَةٍ مُعَيَّنَةٍ فَتَرَاهُ يَتَلَفَّظُ بِالْأَفَاظِ سَفِيهَةٍ حَتَّى قِيلَ أَنَّ بَعْضَهُمْ يَسُبُّ اللَّهَ أَوْ دِينَ الْمُسْلِمِ أَوْ الْحَجَّ وَالْعِيَادُ بِاللَّهِ فَيَكُونُ بِهَذَا أَبْطَلَ حَجَّهُ وَخَرَجَ مِنَ الْإِسْلَامِ.

La raison en est que beaucoup de ceux qui vont pour accomplir le pèlerinage et la *^oumrah*, y vont sans avoir appris les piliers du pèlerinage et de la *^oumrah*, sans avoir appris les causes d'annulation du pèlerinage et de la *^oumrah*. Ils y vont sans connaître comment le pèlerinage est valide, comment la *^oumrah* est valide et sans avoir connu ce qui peut être compensé par un épanchement de sang, ce qui en cas de délaissement, ne sera pas compensé par un épanchement de sang. Ils seront donc perdus. Beaucoup sont ceux qui y vont sans connaître les limites de *^Arafah*. Ils se tiennent donc à l'extérieur de *^Arafah*, là où la station n'est pas valable. Beaucoup y vont et ne savent pas quand commence le lancement des pierres ni comment il est valide, comment il n'est pas valide et ce qui en découle. Beaucoup n'ont aucune connaissance de bien d'autres sujets en rapport avec le pèlerinage. Et certains d'entre eux peuvent être en colère et exaspérés pour un sujet particulier ou un évènement particulier. Tu le trouves dire des paroles vulgaires au point que certains d'entre eux peuvent insulter Dieu ou la religion de l'Islam ou le pèlerinage. Que Dieu nous en préserve ! Il aura ainsi annulé son pèlerinage et sera sorti de l'Islam.

إِخْوَةَ الْإِيمَانِ هَذَا الْحَجُّ الْمُبَارَكُ لَهُ مَزِيَّةٌ عَظِيمَةٌ خَصَّهُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى بِهَا لَمْ يُجْعَلْ فِي الصَّلَاةِ وَلَا فِي الصِّيَامِ وَلَا فِي الزَّكَاةِ وَهِيَ أَنَّ الْحَجَّ الْمَبْرُورَ يُكْفِّرُ الْكَبَائِرَ وَالصَّغَائِرَ كَمَا وَرَدَ فِي حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَجَّ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَنْفُسُقْ خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمٍ وَلَدَتْهُ أُمُّهُ اه

Mes frères de foi, ce pèlerinage béni a un privilège éminent, que *Allah tabaraka wata^ala* lui a accordé en particulier, et qu'Il n'a pas accordé à la prière, ni au jeûne, ni à la *zakat*. À savoir que le pèlerinage *mabrou* expie des grands et des petits péchés, tout comme cela est parvenu dans le *hadith* du Messager de *Allah salla-l-Lahou ^alayhi wasallam* : qui signifie : « ***Celui qui fait le pèlerinage, durant lequel il ne fait pas de rapport sexuel et ne commet pas de grand péché, il sortira de ses péchés comme au jour où sa mère l'a mis au monde.*** »

لَكِنْ حَتَّى يُكْفَرَ الْحُجَّ الْكَبَائِرَ وَالصَّغَائِرَ وَيَجْعَلَ الْإِنْسَانَ كَيَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ هُنَاكَ شُرُوطٌ لَا بُدَّ مِنْهَا يَغْفُلُ عَنْهَا الْكَثِيرُ مِنَ النَّاسِ فَمِنْ ذَلِكَ أَنْ تَكُونَ نِيَّتُهُ خَالِصَةً لِلَّهِ تَعَالَى فَإِنَّ اللَّهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا كَانَ خَالِصًا لَهُ وَمَا ابْتُغِيَ بِهِ وَجْهُهُ أَيْ رِضْوَانُهُ كَمَا جَاءَ فِي الْحَدِيثِ،

Mais pour que le pèlerinage expie les grands et les petits péchés et fasse que la personne redevienne comme au jour où sa mère l'a mise au monde, il y a des conditions qu'il est indispensable de respecter, et beaucoup de gens passent à côté de ses conditions. Entre autres, il y a de faire en sorte que son intention soit sincère par recherche de l'agrément de *Allah*. *Allah* n'agrée des actes que ceux qui sont accomplis sincèrement, pour Son agrément, ceux qui sont accompli pour Lui, tout comme cela est parvenu dans le *hadith*.

وَيُشْتَرَطُ أَيْضًا لِلْحُصُولِ عَلَى تِلْكَ الْمَزِيَّةِ أَنْ يَحْفَظَ نَفْسَهُ مِنَ الْكُفْرِ بِكُلِّ أَنْوَاعِهِ وَمِنَ الْفُسُوقِ أَيْ مِنْ كَبَائِرِ الدُّنُوبِ وَأَنْ يَكْفَى نَفْسَهُ عَنِ الْجِمَاعِ مَا دَامَ فِي الْإِحْرَامِ كَمَا هُوَ مَفْهُومٌ مِنْ قَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ مَنْ حَجَّ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ حَرَجَ مِنْ دُنُوبِهِ كَيَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ اهْ لِأَنَّ مَعْنَى فَلَمْ يَرْفُثْ أَيْ لَمْ يُجَامِعْ وَهُوَ فِي الْإِحْرَامِ وَمَعْنَى وَلَمْ يَفْسُقْ أَيْ تَجَنَّبَ الْكَبَائِرَ كَسَبَابِ الْمُسْلِمِ وَضَرْبِ الْمُسْلِمِ ظُلْمًا وَنَحْوِ ذَلِكَ مِنَ الْكَبَائِرِ الَّتِي لَا بُدَّ لِلْحَاجِّ أَنْ يَكُونَ عَلَى عِلْمٍ بِهَا حَتَّى يَتَمَكَّنَ مِنْ اجْتِنَابِهَا، وَيُشْتَرَطُ أَيْضًا لِلْحُصُولِ عَلَى تِلْكَ الْمَزِيَّةِ أَنْ يَكُونَ الْمَالُ الَّذِي يَتَزَوَّدُهُ لِحِجِّهِ حَلَالًا،

Il est une condition également, pour obtenir cette faveur, de se préserver de la mécréance sous toutes ses formes, ainsi que des grands péchés et de s'abstenir d'avoir un rapport sexuel tant que l'on est en *ihram*, tout comme cela est compris de sa parole *salla-l-Lahou ^alayhi wasallam* : qui signifie : « ***Celui qui fait le pèlerinage et qui n'a pas de rapport et qui ne commet pas de grand péché, sortira de ses péchés comme au jour où sa mère l'a mis au monde.*** » C'est-à-dire qu'il n'ait pas de rapport sexuel durant l'*ihram* et qu'il ne commette pas de grand péché, comme en insultant des musulmans ou en frappant un musulman injustement ou en faisant des grands péchés du même ordre qu'il est

indispensable que les pèlerins connaissent afin de pouvoir les éviter. Il est une condition également pour obtenir ce privilège que l'argent qu'il prend pour son pèlerinage soit licite. *أَمَّا مَنْ لَمْ يَكُنْ بِهَذِهِ الصِّفَةِ فَلَا يَجْعَلُهُ حَجَّةً كَيَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ، لَكِنَّهُ لَوْ لَمْ يَحْفَظْ نَفْسَهُ مِنْ صَغَائِرِ الدُّنُوبِ فَلَا يَمْنَعُهُ ذَلِكَ مِنْ تِلْكَ الْفَضِيلَةِ، فَلَا يُقَالُ لِلَّذِي تَحْصُلُ مِنْهُ الصَّغَائِرُ وَهُوَ فِي الْحَجِّ كَكَذِبَةٍ مِنَ الصَّغَائِرِ وَنَظَرَةٍ بِشَهْوَةٍ ذَهَبَ ثَوَابُ حَجِّكَ.*

Quant à celui qui ne remplit pas ces conditions, son pèlerinage ne le fera pas revenir comme au jour où sa mère l'a mis au monde. Toutefois, s'il ne se préserve pas des petits péchés, cela ne l'empêche pas de gagner cette faveur. On ne dit pas, à quelqu'un qui a commis quelques petits péchés lorsqu'il est au pèlerinage, comme en mentant, ce qui est un petit péché, ou en jetant un regard avec désir : *« Tu as perdu la récompense de ton pèlerinage. »* وَأَوَّلُ الْأَرْكَانِ أَيُّهَا الْأَحِبَّةُ الْإِحْرَامُ وَلَيْسَ الْمُرَادُ بِالْإِحْرَامِ لُبْسُ الشِّيَابِ الْبَيْضِ كَمَا يَظُنُّ كَثِيرٌ مِنْ مُرِيدِي الْحَجِّ إِنَّمَا الْمُرَادُ بِالْإِحْرَامِ النِّيَّةُ كَمَا أَنَّ الصَّلَاةَ لَا بُدَّ لَهَا مِنْ نِيَّةٍ فَكَذَلِكَ الْحَجُّ لَا بُدَّ لَهُ مِنْ نِيَّةٍ فَالْإِحْرَامُ أَيُّ نِيَّةِ النَّسْكِ كَأَنَّ تَقُولَ بِقَلْبِكَ -وَلَا يُشْتَرَطُ بِلِسَانِكَ- نَوَيْتُ الْحَجَّ وَأَحْرَمْتُ بِهِ لِلَّهِ تَعَالَى أَوْ تَقُولَ بِقَلْبِكَ دَخَلْتُ فِي عَمَلِ الْحَجِّ،

Le premier des piliers, chers bien-aimés, c'est l'*ihram*. C'est l'intention d'entrer en rituel. L'*ihram* ne signifie pas mettre des vêtements blancs, comme le croient certains de ceux qui veulent aller au pèlerinage. Ce qui est visé par l'*ihram*, c'est l'intention. Tout comme la prière a indispensablement une intention, de même, le pèlerinage a nécessairement une intention. L'*ihram* consiste à avoir l'intention d'entrer en rituel, comme se disant dans le cœur, et ce n'est pas une condition de le dire par la langue : *« J'ai l'intention de faire le pèlerinage et je m'engage dans le pèlerinage pour l'agrément de Allah »* ou en disant par le cœur : *« Je m'engage dans les actes de pèlerinage. »*

هَذَا هُوَ الْإِحْرَامُ لَكِنَّ لَا بُدَّ أَنْ يَكُونَ الرَّجُلُ وَقَّتَ النِّيَّةَ وَقَّتَ الْإِحْرَامَ مُتَجَرِّدًا عَنِ الشِّيَابِ الْمُحِيطَةِ بِالْبَدَنِ بِخِيَاظَةٍ فَيَتَجَرَّدُ مِنْ نَحْوِ الْقَمِيصِ وَمَا شَابَهُ ذَلِكَ.

C'est cela l'*ihram*. Mais il est indispensable au moment de l'intention, au moment de l'*ihram*, que les hommes aient enlevé tous les vêtements qui entourent le corps grâce à une couture. Ils ne portent donc pas, par exemple, de chemise et ce qui est de cet ordre.

وثاني الأركان أيها الأحبة الوفوف بعرفة ولو لحظة بين زوال شمس يوم عرفة إلى فجر ليلة العيد ولا بد أن يكون ذلك في حدود أرض عرفة كما ذكرنا ولا يُجزي خارج حدودها.

Le deuxième pilier, chers bien-aimés, c'est la station à *Arafah*. C'est être présent à *Arafah*, même un instant, entre le moment où le soleil quitte le milieu du ciel le jour de *Arafah* jusqu'à l'aube de la nuit du *id*. Il est indispensable de se tenir dans les limites de

la terre de *Arafah*, tout comme nous l'avons cité, et il n'est pas suffisant de se tenir à l'extérieur.

وَالثَّلَاثُ الطَّوَافُ بِالْبَيْتِ سَبْعًا بَعْدَ مُنْتَصَفِ لَيْلَةِ الْعِيدِ وَلَهُ شُرُوطٌ مِنْهَا سَتْرُ الْعَوْرَةِ وَالظَّهَارَةُ مِنَ التَّجَاسَةِ وَمِنَ الْحَدَثَيْنِ فَلَا يَصِحُّ الطَّوَافُ مِنْ غَيْرِ وُضُوءٍ وَلَا طَوَافُ الْمَرْأَةِ وَهِيَ فِي حَالِ الْحَيْضِ كَمَا يَحْضُلُ مِنْ بَعْضِ النِّسَاءِ فَإِنَّهُ غَيْرُ صَحِيحٍ.

Le troisième, ce sont les tours rituels autour de la *Ka'bah*, sept fois, après la moitié de la nuit du *id*. Ils ont des conditions. Entre autres, d'avoir couvert sa zone de pudeur, de s'être purifié de toute *najaçah* et des deux *hadath*. Faire le *tawaf* sans *woudou* n'est donc pas valide, ni le *tawaf* de la part des femmes qui ont les menstrues. Cela se produit en effet de la part de certaines femmes et ce n'est pas correct.

وَالرَّابِعُ مِنَ الْأَرْكَانِ السَّعْيُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ سَبْعًا وَلَا بُدَّ أَنْ يَكُونَ ذَلِكَ فِي الْمَوْضِعِ الصَّحِيحِ وَكَثِيرٌ مِنَ النَّاسِ يَسْعَوْنَ فِي التَّوَسُّعَةِ الْجَدِيدَةِ عِنْدَ الدَّهَابِ مِنَ الصَّفَا إِلَى الْمَرْوَةِ فَيَكُونُ جُزْءٌ مِنْ سَعْيِهِمْ خَارِجَ الْمَوْضِعِ الصَّحِيحِ فَلَا يَصِحُّ سَعْيُهُمْ بِذَلِكَ فَإِذَا سَعَيْتَ فَاسْعَ دَهَابًا وَإِيَابًا فِي الْمَسْعَى الْقَدِيمِ فَقَطِّ الْأَذَى هُوَ الْآنَ مَكَانُ السَّعْيِ مِنَ الْمَرْوَةِ إِلَى الصَّفَا.

Le quatrième pilier, ce sont les trajets entre les monts de *As-Safa* et de *Al-Marwah*, à sept reprises. Il est indispensable qu'ils aient lieu dans l'emplacement qui est correct. Beaucoup de gens à notre époque font les trajets dans l'élargissement du passage. Leur départ depuis *As-Safa* jusqu'à *Al-Marwah* et une partie de leur trajet a donc lieu à l'extérieur de l'emplacement correct et leur trajet n'est donc pas valable pour cette raison. Si tu effectues les trajets, alors fais l'aller et le retour dans les limites de l'ancien passage uniquement qui, aujourd'hui, est le passage depuis *Al-Marwah* jusqu'à *As-Safa*.

وَالْحَامِسُ إِحْوَةُ الْإِيمَانِ مِنْ هَذِهِ الْأَرْكَانِ الْحَلْقُ لِلرَّجُلِ أَوْ التَّقْصِيرُ لِلرَّجُلِ وَالْمَرْأَةِ لَكِنْ لَا بُدَّ أَنْ يَكُونَ ذَلِكَ بَعْدَ مُنْتَصَفِ لَيْلَةِ الْعِيدِ أَمَّا قَبْلَهُ فَيَحْرُمُ عَلَى الْمُحْرِمِ إِزَالَةُ وَلَوْ شَعْرَةً مِنْ بَدَنِهِ.

Le cinquième de ses piliers, chers frères de foi, c'est le rasage du crâne pour les hommes ou le raccourcissement des cheveux pour l'homme ou la femme. Il est indispensable que cela ait lieu après la moitié de la nuit du *id*. Avant cela, il est interdit à ceux qui sont en rituel, d'enlever ne fut-ce qu'un seul cheveu de leur corps.

وَالسَّادِسُ مِنْ هَذِهِ الْأَرْكَانِ التَّرْتِيبُ فِي مُعْظَمِ الْأَرْكَانِ فَلَا بُدَّ أَنْ يُقَدَّمَ الْإِحْرَامُ عَلَى الْكُلِّ وَيُؤَخَّرَ طَوَافُ الْفَرَضِ وَالْحَلْقُ أَوْ التَّقْصِيرُ عَنِ الْوُقُوفِ بِعَرَفَةَ.

Le sixième de ses piliers, c'est l'ordre entre la majeure partie des piliers. Il est indispensable de faire en premier l'*ihram* –l'intention d'entrer en rituel– avant tous les autres piliers et de retarder le *tawaf* –les tours rituels obligatoires– ainsi que le rasage de crâne ou la coupe de cheveux, par rapport à la station à *Arafah*.

وَالْحَجَّ أَخِي الْمُسْلِمِ وَاجِبَاتٌ غَيْرُ الْأَرْكَانِ كَرَمِي جَمْرَةَ الْعَقَبَةِ وَالْجَمَارِ الثَّلَاثِ أَيَّامَ التَّشْرِيقِ. وَيَنْبَغِي الْإِنْتِبَاهُ مِنْ بَعْضِ الْمُخَالَفَاتِ الَّتِي تَحْصُلُ مِنْ بَعْضِ النَّاسِ هُنَاكَ فَإِنَّ بَعْضَهُمْ مَثَلًا يَرْمِي جَمْرَةَ الْعَقَبَةِ قَبْلَ دُخُولِ وَقْتِ رَمِيهَا أَيْ قَبْلَ مُنْتَصَفِ لَيْلَةِ الْعِيدِ وَهَذَا لَا يَصِحُّ. وَبَعْضُ يَرْمِي الْأَحْجَارَ السَّبْعَةَ دُفْعَةً وَاحِدَةً أَوْ يَجْعَلُ الْحِصَاةَ خَارِجَ الْحَوْضِ، فَكُلُّ هَذَا يُؤَثِّرُ عَلَى صِحَّةِ الرَّمْيِ لِأَنَّ الْحَاجَّ لَا بُدَّ أَنْ يَرْجِمَ حِصَاةً حِصَاةً وَأَنْ يَجْعَلَ الْحِصَاةَ فِي الْحَوْضِ الْمُخَصَّصِ لَهَا، فَلَا يَرْمِيهَا خَارِجَ الْحَوْضِ.

Le pèlerinage, mon frère musulman, comporte des devoirs en dehors des piliers, comme le lancer des pierres dans *Jamratou-l-[^]aqabah* et dans les bassins les trois jours du *tachriq*. Il convient de faire attention à certaines erreurs qui se produisent de la part de certaines personnes là-bas. Certains, par exemple, lancent les pierres dans *Jamratou-l-[^]aqabah* avant le début du temps du lancer, c'est-à-dire avant la moitié de la nuit de l'*id*, et ceci n'est pas valable. Certains lancent les sept pierres en une seule fois ou bien lancent les pierres à l'extérieur du bassin. Tout cela invalide le lancer, car les pèlerins doivent impérativement lancer les pierres une par une, et faire en sorte que les pierres tombent dans le bassin dédié à cela. Ils ne doivent pas les jeter à l'extérieur du bassin.

أَخِي الْمُسْلِمَ الْحُجَّ وَالْعُمْرَةَ فَرَضَانِ مُهِمَّانِ لَا بُدَّ فِيهِمَا مِنْ عِلْمٍ كَافٍ حَتَّى لَا يَقَعَا فَاسِدَيْنِ غَيْرِ مَقْبُولَيْنِ فَاحْرِضْ أَخِي الْمُسْلِمَ عَلَى آدَاءِ الْعِبَادَةِ صَاحِحَةً وَلَا تَنْسَنَا أَخِي الْمُسْلِمَ مِنْ دُعَاءِ صَالِحٍ أَوَّلَ مَا تَرَى الْكَعْبَةَ الْمُشْرَفَةَ، فَالدُّعَاءُ أَوَّلَ مَا تُشَاهِدُ الْكَعْبَةَ الْمُشْرَفَةَ مُسْتَجَابٌ. وَلَا تَنْسَنَا أَخِي الْحَاجَّ مِنْ دَعْوَةِ صَالِحَةٍ عِنْدَ قَبْرِ حَبِيبِنَا مُحَمَّدٍ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ وَتَذَكَّرْ قَوْلَ اللَّهِ تَعَالَى ﴿وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا﴾^٣

Mon frère musulman, le pèlerinage et la *oumrah* sont deux obligations importantes. Il est indispensable pour ces deux obligations, d'avoir une connaissance suffisante afin de ne pas les accomplir de façon corrompue et non acceptée. Alors, veille, mon frère musulman, à accomplir cette adoration correctement et ne nous oublie pas mon frère musulman dans les

^٣ سُورَةُ النِّسَاءِ / آيَةٌ ٦٤.

bonnes invocations dès que tu verras la *Ka^bah* honorée. En effet, l'invocation, la première fois que tu vois la *Ka^bah* honorée, est exaucée. Ne nous oublie pas, mon frère pèlerin, dans tes bonnes invocations auprès de la tombe de notre bien-aimé *Mouhammad salla-l-Lahou ^alayhi wa sallam*. Rappelle-toi la parole de *Allah ta^ala* : ce qui signifie : « **Si, ayant été injustes envers eux-mêmes, ils venaient auprès de toi et demandaient le pardon à Dieu et que le Messager demandait le pardon en leur faveur, ils verraient que Allah est Celui Qui accepte le repentir et Qui est Miséricordieux.** »

اللَّهُمَّ اغْفِرْ لَنَا بِجَاهِ نَبِيِّكَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَوَقَّنا وَأَحْبَاءَنَا عَلَى كَامِلِ الْإِيمَانِ وَأَخْرُ دَعْوَانَا أَنْ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَصَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ.

Ô *Allah* pardonne-nous par le degré de Ton Prophète *salla-l-Lahou ^alayhi wasallam*. Fais-nous mourir ainsi que nos bien-aimés, sur la foi complète. Et la dernière de nos invocations est *Al-hamdou li-l-Lahi Rabbi-l-^alamin*, la louange est à *Allah* le Seigneur des mondes, que *Allah* honore et élève davantage en degré notre maître *Mouhammad* ainsi que sa famille et ses compagnons bons et purs. Ayant tenu mes propos, je demande que *Allah* me pardonne ainsi qu'à vous-mêmes.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

الخطبة الثانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَيْمَةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقَوْهُ.

واعلموا أن الله أمركم بأمرٍ عظيم، أمركم بالصلاة والسلام على نبيِّه الكريم فقال ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾ ﴿٥٦﴾. اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى آلِ سَيِّدِنَا

إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى آلِ
 سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ
 شَيْءٌ عَظِيمٌ﴾ ١ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى
 النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ﴿٢﴾، اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ
 لَنَا دُعَاءَنَا فَاغْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ
 مِنْهُمْ وَالْأَمْوَاتِ اللَّهُمَّ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ، اللَّهُمَّ ثَبِّتْنَا عَلَى سَبِيلِ الْمُؤْمِنِينَ
 اللَّهُمَّ ثَبِّتْنَا عَلَى عَقِيدَةِ نَبِيِّكَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، اللَّهُمَّ أَحِينَا عَلَى الْإِسْلَامِ وَتَوَفَّنَا عَلَى
 كَامِلِ الْإِيمَانِ، رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ،
 رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرِ
 ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَعَامِنِ رَوْعَاتِنَا وَآكِفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ
 اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرِيرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ
 وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ.
 اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَثْبِيحْكُمْ وَاشْكُرُوا يَزِدْكُمْ، وَاسْتَغْفِرْ لَهُ يُغْفِرْ لَكُمْ وَاتَّقُوا يَجْعَلْ لَكُمْ مِنْ
 أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.